

E.I.D. - Parry (India) Limited

Regd.Office: Dare House, 234, N.S.C. Bose Road, Parrys Corner, Chennai 600 001, India.

Tel: 91.44.25306789 Fax: 91.44.25341609 / 25340858

CIN: L24211TN1975PLC006989 Website: www.eidparry.com

May 23, 2024

BSE Limited

1st Floor, New Trading Ring, Rotunda Building, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort,

Mumbai – 400 001.

Scrip Code: 500125

Dear Sir/Madam,

National Stock Exchange of IndiaLimited

Exchange Plaza, 5th Floor Plot No. C/1, G. Block Bandra Kurla Complex

Bandra (E)

Mumbai – 400 051

Scrip Code: EIDPARRY

<u>Sub: Newspaper advertisement regarding proposed transfer of unclaimed sale proceeds of fractional shares to Investor Education and Protection Fund ("IEPF") Demat Account</u>

Pursuant to Regulation 47(3) of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose copies of the advertisements published in 'Business Standard' - English edition and 'Dinamani' - Tamil edition on May 23, 2024 in connection with the proposed transfer of unclaimed sale proceeds of fractional shares to the Investor Education and Protection Fund (IEPF) pursuant to Section 125(2)(I) of the Companies Act, 2013.

Kindly take the said information on record.

Thanking you,

Yours faithfully

For E.I.D.- PARRY (INDIA) LIMITED

Biswa Mohan Rath Company Secretary

Encl: a/a





CHENNAL | THURSDAY, 23 MAY 2024 Business Standard

ligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the vailable on the websites of the Stock Exchanges on which shares of the Company are nseindia.com and also available on the Company's websile www.lgbforge.com. By Order of the Board

for LGB FORGE LIMITED RAJSRI VIJAYAKUMAR Managing Director DIN : 00018244

Machines Limited is one of the trusted, innovational ffering state of the art machine tools and manufacturing in domestic and global markets.

abad- 500037, Telangana,

Contact No. +91-4023079310,11,12,13 Email: cosecy@lokeshmachines.com; Website: www.lokeshmachines.com

AL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024



(₹ in lakhs)

10	Qua	rter Ended	Year Ended				
帰	31.03.2024 31.12.23		31.03.2023	31.03.2024	31.03.2023		
10	(AUDITED)	(Un-Audited)	(AUDITED)	(AUDITED)	(AUDITED)		
1	8,098.58	8,685.19	6,761.97	29,522.17	24,451.06		
re	709,14	767.79	491.73	2,055.33	1,291.51		
ıre	709.14	767.79	491.73	2,055.33	1,450.65		
lax	469.38	510.53	296.11	1,384.79	967.35		
the for ner	421.46	510.53	301.65	1,336.87	972.89		
H	1,849.68	1,789.68	1789.68	1,849.68	1789.68		
ve) of				17749.50	14107.81		
M							
US	2.54	2.65	1.65	7.68	5.41		
13	2.54	2.85	1.65	7.68	5.41		

illed format of Audited Financial Results for Quarter and Year ended on March hanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure 5. The full format of the Audited Financial Results for Quarter and Year ended itable the websites of Stock Exchanges at: www.bseindia.com and npany's website; www.lokeshmachines.com.

ewed by the Audit Committee and approved by the Board of Directors at their 22, 2024. The Statutory Auditors have carried out their statutory audit for the



E.I.D.- PARRY (INDIA) LIMITED



CIN: L24211TN1975PLC006989

Regd Office: 'Dare House', Panys Comer, Chennai - 600 001. Tel: 044-25306789 Fax: 044-25306930

Website: www.eidparry.com, Email: investorservices@parry.murugappa.com

NOTICE
As per Section 125 (2)(i) of the Companies Act, 2013, the unclaimed sale proceeds of fractional shares arising out of issuance of bonus shares, merger and amalgamation for seven or more years, are required to be transferred to the investor Education and Protection Fund (IEPF) established by the Central Government.

The Company on July 10, 2017 had distributed the sale proceeds of fractional shares arising out of issuance of shares, pursuant to the scheme of amalgamation of Parrys Sugar Industries Limited with the Company, to the aligible shareholders as per their respective fractional entitlements. The fractional entitlements which had not been paid or claimed by shareholders for seven years are required to be transferred after expiry of seven years but within 30 days from the date of due date of transfer. The due date for transfer of unpaid or unclaimed sale proceeds of fractional shares is June 30, 2024. The Company has already sent individual communication to the concerned shareholders whose fractional entitlement are liable to be transferred to IEPF Authority at their latest available address advising them to claim their fractional entitlement.

Details of shareholders including the name, follo number/DP ID / Client ID and fractional amount due for transfer to IEPF Authority are being uploaded on the Company's website at www.eidparry.com for verification by the concerned shareholders. Shareholders may note that the unclaimed fractional antitlement to be transferred to IEPF Authority, can be claimed by them from the IEPF Authority after following the due procedure prescribed in the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (Rules).

In case the Company / KFin Technologies Limited (RTA) does not receive the following documents by June 30, 2024, the Company shall, in compliance with the requirements of the said Rules, transfer the fractional entitlements to IEPF Authority as per the procedure stipulated in the Rules, without any further notice.

- Original fractional warrant(s) bying with you unclaimed or alternatively, Letter of Undertaking duly fitled in and signed (can be downloaded from https://www.eldparry.com/shareholderassis/ance/).
- ISR I Request form for updation of KYC detalls, ISR-2 Specimen Signature and SH-13 Nomination Form or ISR-3 Opting out of nomination, duly filled in and signed (can be downloaded from https://www.eidparry.com/shareholder-
- Self-attested copy of PAN Card and Address proof.
- · Copy of cancelled Cheque

For further information/clarification, concerned shareholders may contact the Company or the RTA at the following address:

E.I.D.-Parry (India) Limited Registered Office; 'Dare House', Parrys Corner, Channal- 600 001

E-mail: Investorservices@parry.murugappa.com Website: www.eldparry.com Tel: 044-25306789 Fax: 044-25306930

Kfin Technologies Limited Unit: E.I.D.-Parry (India) Limited Selenium Tower B. Plot 31-32, Gachibowii, inancial District, Nanakramgude Hyderabad - 500 032. Tel. +91-40-6716 1519 Toll Free No. 1800-309-4001 E-mail id: einward ris@kfintech.com;

Website: www.kfintech.com

Further, shareholders are requested to register their PAN linked with Aadhaar with RTA.

For E.I.D.-Parry (India) Limited

Date : May 22, 2024

Biswa Mohan Rath Company Secretary

ளிட்ட மாநிலங்களில் சுயாரிக்கப்பட்டவை. கடந்த மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட் டன. அவற்றில் காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப் புகளுக்கு பயன்படுத்தப்படும் 17 மருந்துகள் தர மற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோன்று உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் 5 மருந்துகள் போலியா

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவ னங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி

னவை என்பதும் தெரியவந்துள்ளது.

கள் தெரிவித்துள்ளனர்.

	O. office (pages 0.090 officers) name (Out (pages 50cl name) nagginal (pourier count)	3			wed	Grand	மர்பில் கோட்டம்; நஞ்சாவர்.
	Bungrussia maligid		100				The state of
2	timed continue to the tab, assistantial include, assistantial include, assistantial Continue graph 121,000 data continue to the continue to th	4691.00	99.00	24 மாதங்கள்	30.05.2024 garhund 11.00 und s.mr	31.05.9024 பிற்பவம் 12.30 மணி முதல்	செயற் டோதியானர், நீங்குட், கல்கைனன் கல்காய் கோட்டம், நஞ்ளதுர்,

குழுகிய கால ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை 23,05,2024 முதல https://intenders.gov/in. என்ற இணைப மாக பார்க்கவும் மற்றும் பதிலிறக்கம் செற்று கொள்ளானம். முன் கைப்பு தோசை செறுத்த வேண்டிய விகரம் மற் கள் மற்றும் விதி முறைகளை பார்க்கலாம். பற்ற வியாங்களை நேரிக் கண்காணிப்பு பொறியாளர் அனுவகைத்தில்

மேலும் திருத்தங்கள் / மாற்றங்கள் மற்றும் காணுட்டிப்பு ஏதாவது இருப்பின், மேற்குறிப்பட்ட இசை சிரிடப்படும் **பை தாத்தில் மட்டுமே**

Grun Gen. @ / 1738 /guint strick off /2024

கண்காணிப்புப்பொறியாளர், நீவது கீழ்காவிரி வடிதில் வட்டம், தஞ்சாலூர்.



ASHOK LEYLAND

உங்கள் கனவுகள் எட்டும் கூறத்தில்

அசோக் லேலண்ட லிமிடைய

புதிவு பெற்ற அலுவகைய்: நெ.1, சர்தார்பட்டேக்றோடு, சிண்டி, சென்னை –600 032; போன்:+91 4422206000, பேக்ஸ்:+91 44 22206001; CIN:L34101TN1948PLC000105; Septemberob: www.ashokiavland.com; மின்னஞ்சும்: secretarial@ashokleyland.com

(நிறுவளத்தின் சம பங்குகளை முதலிட்டாளர்கள்கி மற்றும் பாறுகாப்பு நிற் அணையத்துக்கு மாற்றுதல்)

கிட்டாளர் கல்கி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணைபத்தின் (வனக்கியல், தணி மற்றும் திரும்பட் பெறுதல்) வீதிகள், 2018-ன் திருத்தப்பட்ட (வீதிமுறைகள்) விதிகளின்படி நிறுவனத்தின் பங்குதாராகளுக்க இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.

விதிகள் மற்றும் கம்பெளிகள் சபம் 2019ன்படி பங்குகாரர்களால் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் அல்லது அழந்தம் மேலாக ஈவுத்தொகை பெறப்படாத அல்லது உரிமை கோரப்படாத அணைந்து எவத்தொகை சம்பந்தப்பட்ட பங்குகளையும் முதலீட்டாளர் கம்வி மற்றும் மாதுகள்பு 84 (IEPF) ஆணையத்தின் பெயரில் மாற்றுக்குற்கான விதிமுறைகள் உள்ளது.

திற்களில் குறிப்பேப்பட்டுள்ள பல்வேறு தேவைகளுக்க இணங்க, கடந்த நிஞ் ஆண்டுகளாக, அதாவது 2016–17 நிறி ஆண்டில் இருந்து தொடர்ந்து எலுத்தாலைகளை கோராத பங்குதாராகளின் பங்குகளை நிறுவுகள் மாற்றம் செய்ய மேண்டும், அது தொடர்பாக, மேற்கண்ட விதிகளின்படி தகந்த நடவடிக்கை (க்கி) எடுப்பகற்காக IEPF ஆணையற்றிற்கு பங்குகள் மாற்றப்படவுள்ளன கண்பது கறித்து சம்பந்தப்பட்ட அணைத்து பங்கதாரர்களுக்கும் அவர்களின் சமீபத்திய மு தனித்தனியே நிறுவனம் மே 21, 2024 தேதியிட்ட கடிதம் மூமை தெரியப்படுத்தி

அத்தகைப் பங்துதாரர்(சுற்) மற்றும் IEPF ஆணையத்தீற்க மாற்றப்பட வேண்டிய பங்குகள் குறித்த முழு விவரங்களையும் நிறுவனம் அதன் இணையதளமான www.ashokleyland.com-ல் புதிவற்றம் செய்துள்ளது. பெறப்படாத சடித்தொகைகள் மற்றும் IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட வேண்டிய பங்குகளின் விவரங்களைச் னியார்க்க யங்குறார்கள் https://www.ashokleyland.com/investor/investorkit கூற

ப்பைப் பாக்குமாறு கோடுக்கொள்ளப்படுக்குள்கள் காகீத வடிவில் பங்குகளை வைத்திருக்கும் இது சம்பந்தப்பட்ட பங்குதாரர்(கள்) பங்குகள் IEPF ஆகணையத்திற்கு மாற்றப்பட வேண்டும், பங்குகளை IEPF ஆணையத்திற்க மாற்றும்போது. அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அசல் பங்க சான்றிதழ்கள் தாணாகவே ரத்து செய்யப்பட்டு, உடியோகமற்றதாக கருதப்படும். மின்னனு வடிக்க பட்டிகள் இருந்தால், அந்த பங்குகளில் மாற்றப்பட வேண்டிய அளவிற்கான பங்குகள், பங்குதாறகளின் கணக்கில் இருந்து பற்று வைக்கப்படும்.

2016-17 ந்தீ ஆண்டிவிருந்து செனுத்தப்படாத ஈவத்தொகையை கோருவதற்கு. ஆகஸ்ட் 17, 2024 க்கள் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து நிறுவனம் எந்தத் தகவலையும் பெறவில்லை என்றாக். வீதீகளில் குறிப்பேடப்பட்டுள்ள நடைமுறையின்படி பங்குதாரர்களுக்கு எந்த அறிவிப்பும் இக்காமக் உரிய தேறிக்குள் பங்குகளை IEPF ஆணையத்திற்கு நிறுவனம் மாற்றம் எசய்யும். IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட்ட, உரிமை கோரப்படாத ஈவுத்தொண்க மற்றும் தொடர்புடைய பங்குகள் ஆகிய இரண்டையும், அத்தகைய பங்குகள் குலம் கேமடக்கும் அனைத்து நண்ணமாள். ஒதேஞம் இருந்தால் அவற்றையும் விற்களின்படி பாந்துரைக்கப்பட்ட நடைமுறைகையும் பின்பற்றி, IEPF ஆணையத்திடம் இகுந்து உரிமைனோர் பெறவாம் என்பதை பங்குதாரங்கள் க **ம் கொள்ளயு**ம்

மேலே கூறப்பட்டுள்ளதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதுகறித்து பங்குதாராகள் நிறுவ்கத்தின் புதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரா இன்டக்ரேட்டட் நெறிஸ்ட்ரி மேனேத்மென்ட சர்வீசம் மிரைவேட் விறிபெட். 2018ு தளம், 'கென்சன் டவர்ஸ், என்.1, நாமக்குஷ்ணா தெரு, வடித் டி.ம்மான் சாலை, தி.நகர், சென்னை 800 017, தொலையேசி: 044 2814 0807/02/03, மீன்னஞ்சல் முகவர் einward@integratedindia.ia.ல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுக்றாகள்.

சென்னை மே 22, 2024

அசோக் கேரைவர்ட் விலிடேட் - க்காக

வட்டெளி தொண்கள் கட்டெளி தொண்கள்

Vielt us at : www.sehokleyland.com

th pregnat spots

ஈ.ஐ.ழ.-பாரி (கந்தியா) லிமிடெட்

CIN: L24211TN1975PLC006989 பதிவு அறுவகைம்: 'டோர் ஹவுன்', பாரீஸ் கார்னர், சென்னை – 600 001. "

Tel: 044-25306789 Fax: 044-25306930 Web; www.eldparry.com Email; investorservices@parry.murugappa.com

ஆற்கப்பு கம்பெளிகள் சட்டம் 2013-ன் பிளிவு 125 (2) (1) க்கு இணங்க ஏமு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக போனஸ் பங்குகளை வழங்குதல், இணைத்தல் மற்றும் ஒன்று சேர்த்தல் ஆகியவற்றிலிருந்து எழுந்த பகுகியளவு பங்குகளின் உரிமை கோரப்படாத விறப்பண வருமானமானது மத்திய அரசால் இறுவப்பட்டுள்ள முதலிட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்திற்கு (IEPF) மாற்றப்படவேண்டும்.

ஆணையத்திற்கு (IEPF) மாற்றப்படவேண்டும்.

கம்பெனி ஜூலை 10, 2017 அன்று இந்திறுவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்ட பாரிஸ் கள் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் திடடத்தின்படி தகுவோய்ந்த பங்கு தார்களுக்கு அவர்களின் பகுதியனவு உரிமைப்பங்குகளின் அடிப்படையிலான பவகுகள் வெளியீட்டினால் எழுந்த பகுதியனவு பங்குகளின் அப்படையிலான பவகுகள் வெளியீட்டினால் எழுந்த பகுதியனவு பங்குகளின் வழங்கப்படாத அல்லது பங்குநார்களால் கோர்ப்படாத பகுதியனவு பங்கு உரிமையனது ஏழு ஆண்டுகள் திறைவிலோ அல்லது நாற்றலுக்கான கடைக் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்ளோ மாற்றப்படவேண்டும். பகுதியனவு பங்குகளின் வழங்கப்படாத அல்லது உரிமை கோரப்படாத வீற்பனை வருமானமான ஈவுத்தொகையை மற்றம் செய்வதற்கான கடைக் தேதி ஐவே 30, 2024 ஆகும், இதுபோன்று IEPF ஆணையத்திற்கு மாற்றப்படக்கூடிய மகுதியனவு பங்குகள்ளக் கொண்டிருக்கும் பங்குதாள்களுக்கு அல்சனது கூடைத்திய முகவரிக்கு அவர்களது பகுதியனவு உரிமையை கோருவதற்கான தகவலை இந்த நிறுவனம் ஏற்கனவே அனுப்பியுள்ளது.

பங்குதார்களின் பெயர், ஃபோலியோ எண்/OP எண்/ வாடிக்கையாளர் பங்குதாரர்களின் பெயர், ஃபோலியோ எண்/DP என்/ வாடிக்கையாளர் ID மற்றும் IEPFக்கு மாற்று வதற்கான நிலுவையிலுள்ள பகுதியளவு தொகை போன்றவை உளளிட்ட விபரங்கள் அந்தந்த வர்டிக்கையாளர்கள் சிபார்ப்பதற்காக கம்டெயியின் இணையதளமான www.aidparry.com-ஸ் பதிலேற்றப்படுகிறது. IEPFக்கு மாற்றுவதற்கான கோரப்படாத பகுதியனவு பங்குகளானது முதலிட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPF) (கணக்கியல், தணிக்கை,மாற்றல் மற்றும் திரும்பப்பெறுதல்) விதிகள், 2016 (விதிகள்) படி வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை செய்பற்றியப் பின்னர் IEPF ஆணமத்திடமிருந்து அவர்கள் மீட்டுக்கொள்ளலாம் என்பதை பங்குதார்கள் குறித்துக்கொள்ளவும்.

கம்பெளி/KFin டெக்னாலலிஸ் லிமிடெட் (RTA) ஐக்ன் 30, 2024-க்குள் கீழ்கண்ட ஆவணங்களைப் பெற்வில்லை யெனில் விறிகளின் கண்டுள்ளபடியான வழிமுறைகளுக்கினங்க அதன் விறிகளுக்குட்பட்டு எந்தவித முன்னறிவிப்பின்றி இந்த கம்பெனியாகன் பகுதியனவு உரிமைப்பங்குகளை IEPF ஆணையத்திற்கு மாற்றல் செய்யுண்டும் என அறிவிக்கப்படுகிறது.

உரிமை கோறப்படாலல் அல்லது அதற்கு மாற்றாக உங்களிடம் இருக்கம் அண் பகுதியாவு வாறனாடுகள்), ஒப்பற்றுக் வதும் முறையாகப் பூரத்தி செய்யப்பட்டு கையைப்பமிடப்பட்டது (https://www.eldparry.com/sharaholder_assistance/ லிருந்து பதிலிறக்கம் செய்யலாற்).

 ISR -1 - KYC விவரங்களை புதுப்பிப்பதற்கான கோரிக்கை, ISR-2 மாறிரி கையொய்யம் மற்றும் SR-13 - நியகைம் மறவம் அன்றது ISR-3 - நியகளத்தில் இருந்து விலகுதல் படிவம் ஆகியவற்றைப் புதுபியிப்பதற்கான விக்கைப்பட் படிவம் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு கையொர்ப்பட்டது. (https://www.eldparry.com/ahareholder-assistance/வருந்து புத்தேக்கம் Curiu mani).

பான் கார்டின் கூட சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் முகவரிச் சான்று

ரத்து செய்யப்பட்ட காசோணையின் நகல்

்ளும் முகைச்சி சீழ்வருமாறு: மேலும் விவரங்களுக்கு, பங்குதாரங்கள் அனு

M. B. B.-turni (Bir Pam) ekrifer c di: Cui sperio, புத்து அனுவைக்கி: பேர் ஹவுன், என்.எஸ்.கி.போல் சாலை, பாரித்தை, சென்னை – 600 001 Email: investorier/loss@party.murusapps.com web: www.eldparty.com Tel: 044-25306789 Fey: 044-25308930

கேக்கின் கெக்கார்களில் விமிவட யூகிய கூறு-யாரி (இந்தியா) விமிவட செலிவியம் டவர் B, மனை என் 31 – 32, எச்சியில், க்கையாகளியல் மாவடம் கூறு கூறுக்கும் குறுக்கும் நாவடம் நாளக்றந்துடா. ஹைத்றாகத் - 600 032 Tel.:+91-40-8718 1519, Tel Free No.: 1800-309-4001 Email: skrward.ris@klintech.com Website: www.kfintech.com

மேனும், பங்குதாரர்கள் தங்கள் அதற்குடன் இணைக்கப்பட்ட PAN எண்ணை RTA உடன் பத்வு செய்யும்று கேட்டுக்கொள்ளப்படுகோர்கள்.

க.ஐ.டி - பளி (இந்தியா) விடிடெட்-ச்சுரச

God : Oto 22, 2024

iSnical Charmen più Physica Carmonani

DIMAMANI

M/s. Ggé 132 fu சென்னை 15/4-1 a சுற்றுச்கு Environm (SEIAA) திடைக்கி இணைய

THERA

IOIT

æ

10

குறிப் 1. 000 அம் R)O

(3) **5**1

4 நித 5. மி

வியா

Guarry நின 」」

6. மு 31

7. **w**j